

① மூலிகையை வீரவாஸ் செய்யக்கூடியது

$$\textcircled{a} \quad (-30) \div 10 = \frac{-30}{+10} = -3$$

$$\textcircled{b} \quad 50 \div (-5) = \frac{50}{-5} = -10$$

$$\textcircled{c} \quad (-36) \div (-9) = \frac{-36}{-9} = +4$$

$$\textcircled{d} \quad (-49) \div 49 = \frac{-49}{49} = -1$$

$$\textcircled{e} \quad 13 \div [(-2)+1] = 13 \div [-1] = \frac{13}{-1} = -13$$

$$\textcircled{f} \quad 0 \div (-12) = \frac{0}{-12} = 0$$

$$\textcircled{g} \quad (-31) \div [(-30) + (-1)]$$

$$= (-31) \div (-31)$$

$$= \frac{-31}{-31}$$

$$= +1$$

$$\textcircled{h} \quad [(-36) \div 12] \div 3$$

$$= \left[\frac{-36}{12} \right] \div 3$$

$$= -3 \div 3$$

$$= \frac{-3}{+3} = -1$$

$$\textcircled{1} \quad [\underline{-6} + 5] \div [\underline{-2} + 1]$$

$$= -1 \div -1$$

$$= \frac{-1}{-1} = +1$$

$$\textcircled{2} \quad a \div (b+c) \neq (a \div b) + (a \div c) \quad \checkmark$$

$$\textcircled{a} \quad a = \underline{12}, \quad b = \underline{-4}, \quad c = \underline{2}$$

$$12 \div (-4+2) \neq (12 \div (-4)) + (12 \div 2)$$

$$12 \div \underline{(-2)} \neq (-3) + 6$$

$$\underline{-6} \neq \underline{+3} \quad \text{错}\text{誤}$$

$$\textcircled{b} \quad a = \underline{-10}, \quad b = 1, \quad c = 1$$

$$a \div (b+c) \neq (a \div b) + (a \div c)$$

$$-10 \div (1+1) \neq (-10 \div 1) + ((-10) \div 1)$$

$$-10 \div \underline{2} \neq (-10) + (-10)$$

$$-5 \neq -20 \quad \text{错}\text{誤}$$

$$\textcircled{4} \quad a \div b = -3$$

$$6 \div (-2) = -3 \quad (6, -2)$$

$$9 \div (-3) = -3 \quad (9, -3)$$

$$(-18) \div 6 = -3 \quad (-18, 6)$$

$$15 \div (-5) = -3 \quad (15, -5)$$

$$(-3) \div 1 = -3 \quad (-3, 1)$$

$$\textcircled{5} \quad \text{ಮಧ್ಯಾವ್ಯಾಸ } 12 \text{ ಗಂಟೆಗೆ \quad } \text{ಉಜ್ಜಳಿ} = +10^{\circ}\text{C}$$

$$\text{ತ್ವರಿತಗಂಟೆಗೆ } 2^{\circ}\text{C} \text{ ವಿಂತೆ } \text{ಇಂದ್ರಿ} \quad -8^{\circ}\text{C} \text{ ಮೊದಲೆಗೆ}$$

$$+10^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = +8^{\circ}\text{C} \quad 1\text{ ಗಂ.}$$

$$+8^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = +6^{\circ}\text{C} \quad 2\text{ ಗಂ.}$$

$$+6^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = +4^{\circ}\text{C} \quad 3\text{ ಗಂ.}$$

$$+4^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = +2^{\circ}\text{C} \quad 4\text{ ಗಂ.}$$

$$+2^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = 0^{\circ}\text{C} \quad 5\text{ ಗಂ.}$$

$$0^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = -2^{\circ}\text{C} \quad 6\text{ ಗಂ.}$$

$$-2^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = -4^{\circ}\text{C} \quad 7\text{ ಗಂ.}$$

$$-4^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = -6^{\circ}\text{C} \quad 8\text{ ಗಂ.}$$

$$-6^{\circ}\text{C} - 2^{\circ}\text{C} = -8^{\circ}\text{C} \quad 9\text{ ಗಂ.}$$

ಟ್ರಿಂಡರ್ ಎತ್ತಿ 9 ಗಂಟೆ ನೀಳಂಪುದಳ್ಳು -8°C ಇಂದ್ರಿ.

$$\begin{array}{ccccccc}
 \text{మధ్యభూ} & 12 & \text{సంవ} & \text{రూతు} & 12 & \text{శైవాగ్ని} & \text{మధ్య} & 12 \\
 \text{క్రమ నంబర్} & & & \text{లో} & & & \text{లో} & \text{నంబర్} \\
 -2^{\circ}\text{C} & \underline{-2^{\circ}\text{C}} & \underline{24^{\circ}\text{C}} & = & 12 \text{ గుంపి రేడి} & = & -2 \times 12 \\
 & & & & & & = -24^{\circ}\text{C} \underline{24^{\circ}\text{C}}
 \end{array}$$

$$\text{అప్పించి} \quad \text{నుండి} \quad \text{అంతిమ విషాది} = 10^{\circ}\text{C}$$

$$\begin{aligned}
 &= 10^{\circ}\text{C} - \underline{24^{\circ}\text{C}} \\
 &= -\underline{14^{\circ}\text{C}}
 \end{aligned}$$

$$\text{రూతు} \quad 12 \text{ గుంపి రేడి} \quad \text{గుంపి} \quad \text{మధ్యరూతు} \quad \text{అంతిమ విషాది} = -14^{\circ}\text{C}$$

$$⑥ \text{ குறி மத வகுக்கி, } +3 \text{ ரூபா } - \\ \text{ விடுதி தலை } -- -2 \text{ ரூபா } - \\ \text{ நிறுவனத்தின் குழுநூல் } = \underline{0 \text{ ரூபா}}$$

சமீதி 20 ரூபா எழுங்கூடு

$$12 \text{ நம வகுக்கான } 12 \times 3 = 36 \text{ ரூபாக்கு$$

$$36 - 20 = 16 \text{ ரூபாக்கு சீர்வீசி மானிய}$$

$$\therefore = \frac{-16}{-2} = \underline{\text{இது குழுமான தலை வகுக்கான}} \\ \underline{\text{ஏதிசிங்கூடு}}.$$

யிராணி. -5 ரூபா எழுங்கூடு.

ஒத்தி வகுக்கான 7 × 3 = 21 ரூபா நினைக்கு ரூபா
நினைக்கு.

$$= \cancel{+2} - 5 - (-21) =$$

$$= \text{ நம வகுக்கான } 5 \text{ ரூபா } + \text{ தலை } 21 \text{ ரூபா } + \text{ கு. } 5 = -5$$

$$21 + 5 = -5$$


$$21 + 5 = +21$$

$$+21 = 26$$

$$x = \frac{26}{+2} = \underline{\underline{13}} \quad \begin{array}{r} -26 \\ +21 \\ \hline -5 \end{array}$$

13 குழுநூல் தலை வகுக்கான வரையெடு.

(7)



ಉತ್ತರವರೆ ಹಿನ್ನೆಲೆ 360 m ಕ್ಷೇತ್ರ

ಉತ್ತರದಿಂದ

ಕಡತ -6 m

$$= \frac{360^{\circ}}{6} = \underline{60} \text{ ನಿರ್ದಿಷ್ಟಗ್ರಾಮ}$$

ಉತ್ತರವರೆ

ಗಡೀಯಾಗ್ರಹ ಶ್ರೋದ್ಯಮ

1 ಗ್ರಾಮ ಮಾತ್ರ ತೆಗೆದುಹಿಡಿಯಲು